

11.ஹஜ்கிரியைகளும் முக்கியத்துவமும்

01. ஹஜ் பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனம் ஒன்று
“ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள். (2:196)

02. ஹஜ் என்றால் என்ன?

ஹஜ் என்பது மக்காவில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று வரையறுக்கப்பட்ட கிரியைகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்வதாகும்.

03. ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டது?

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டில்

04. ஹஜ் நிறைவேற்றுவதற்கான நிபந்தனைகள் எவை?

- 1.முஸ்லிமாக இருத்தல்.
- 2.சுதந்திர முள்ளவராக இருத்தல்.
- 3.புத்தி சுயாதீனமுள்ளவராக இருத்தல்.
- 4.பருவ வயதை அடைந்திருத்தல்.
- 5.வசதி படைத்தவராக இருத்தல்.

05. ஹஜ் கிரியைகள் நினைவு கூறும் நபிமார்கள் யார்?

- 1.நபி இப்றாஹிம்(அலை)
- 2.நபி இஸ்மாயில்(அலை)

06. ஹஜ்ஜின் அர்கான்கள் எவை?

1. நிய்யத்து வைத்தல் (இஹ்ராம் தரித்தல்)
- 2.துல்ஹஜ் 9ஆம் நாள் அரபாவில் தரித்தல்.
3. தவாபுல் இபாழாவை நிறைவேற்றல்
- 4.ஸஃபு செய்தல்.
- 5.தலை முடி களைதல்.
- 6.ஓழுங்கு முறையாக செய்தல்.

07. ஹஜ்ஜின் வாஜிப்கள் எவை?

- 1.குறிப்பிட்ட மீக்காத்தில் நிய்யத்து வைத்தல் (யலம்லம் இல்)

2. துல் ஹஜ் 10ஆம் நாள் இரவு முஸ்தலிபாவில் தங்குதல்.
3. அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் நாட்களில் மினாவில் தரித்தல்.
4. துல் ஹஜ் 10ஆம் நாள் ஜம்ரதுல் அகபாவில் 7 கற்கள் எறிதல்.
5. அய்யாமுத் தஷ்ரீக் தினங்களில் மதியத்திற்குப் பின்னர் ஜம்ரதுல் அகபா, ஜம்ரதுல் அஸ்தா, ஜம்ரதுல் ஊலா ஆகிய ஜம்ராக்களில் கற்களை எறிதல்.
6. தவாபுல் விதாவை நிறைவேற்றல்.

08. ஹஜ்ஜின் சுன்னத்கள் எவை?

1. நிய்யத்தின் முன்பு குளித்தல்.
2. நிய்யத்திற்கு முன் உடலில் மணம் பூசுதல்.
3. நிய்யத்தை வாயால் மொழிதல்.
4. தல்பியா ஓதுதல்.
5. மக்காவில் நுழைந்ததும் தவாப் செய்தல்.

6. துல் ஹஜ் 9ஆம் நாள் இரவில் மினாவில் தரித்தல்.

7. குறிப்பிட்ட இடங்களில் துஆக்களை ஓதுதல்.

8. ஸம்ஸம் நீரை அருந்துதல்.

09. இஹ்ராம் தரித்த பின் தவிர்ந்து கொள்ள வேண்டியவை?

- | | |
|---------------------------|--------------------------------|
| 1. முடியை சிரைத்தல். | 2. நகம் வெட்டுதல். |
| 3. ஆண்கள் தலையை மறைத்தல். | 4. ஆண்கள் தைத்த ஆடைகளை அணிதல். |
| 5. நறுமணம் பூசுதல். | 6. மிருகங்களை வேட்டையாடல். |
| 7. திருமணம் முடித்தல். | 8. தாம்பத்திய உறவு கொள்ளல். |

10. ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் மூன்று முறைகள்?

- | | | |
|----------------|---------------|-----------------|
| 1. அல் இப்ராத் | 2. அல் கிரான் | 3. அத் தமத்துஹ் |
|----------------|---------------|-----------------|

11. ஹஜ்ஜின் கிரியைகள் செய்யும் தலங்கள்?

- | | | | |
|--------------|---------------|---------|---------|
| 1. கஃபதுல்லா | 2. ஸபா-மர்வா | 3. மினா | 4. அரபா |
| 5. முஸ்தலிபா | 6. ஜம்ராக்கள் | | |

12. ஹஜ்ஜின் மூலம் கிடைக்கும் பயன்கள்?

1. ஹஜ்ஜின் மூலம் ஒரு அடியான் அடிமைத்துவத்தை வெளிப்படுத்துகிறான்.
2. நேரம், பொருள், உடல், உள்ளம் ஆகியவற்றை அதற்காக ஈடுபடுத்துகின்றான்.
3. நன்மையான காரியங்களில் நேரம் செலவிடுகின்றான்.

- 4.இறை சிந்தனையில் இன்பம் காண்கின்றான்.
- 5.தக்வாவை வளர்த்துக் கொள்கின்றான்.

12. நேரம்

01. நேரம் குறித்து அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வசனங்களைக் குறிப்பிடுக?

“காலத்தின் மீது சத்தியமாக”(103:1), “முற்பகல் மீது சத்தியமாக”(93:1)

02. நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இரண்டு ஹதீஸ்களை எழுதுக.

1.“அல்லாஹ் வழங்கிய இரண்டு நிஃமதுகள் குறித்து அதிகமானவர்கள் மிகவும் கவனயீனமாக உள்ளனர் அவை ஆரோக்கியமும், ஓய்வு நேரமுமாகும்.”

2. ஐந்து விடயங்கள் நிகழும் முன்னர் ஐந்து விடயங்களைப் பயன்படுத்துங்கள்

1. மரணத்திற்கு முன்னர் வாழ்வையும்.
- 2.நோய்க்கு முன்னர் ஆரோக்கியத்தையும்.
- 3.வேலைப் பழுவைக்கு முன்னர் ஓய்வையும்.
- 4.முதுமைக்கு முன்னர் இளமையையும்.
- 5.வறுமைக்கு முன்னர் செல்வத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

03. கலிபா அபுபக்கர் (றழி) அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் நேரத்தைப் பயன்படுத்த செய்த இரு சாதனைகள்?

- 1.அல்குர்ஆனை தொகுத்தமை.
- 2.பொய் நபிமார்களின் சதியை முறியடித்து இஸ்லாத்தை நிலைப்படுத்தினார்கள்.

04. நேரத்தை உரிய முறையில் பயன்படுத்தி வெற்றியடைவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் எவை?

- 1.தொழுகையை உரிய முறையில் நிறைவேற்றுதல்.
- 2.அன்றாடம் நிறைவேற்ற வேண்டிய செயல்களை திட்டமிடல்.

- 3.கற்றல் நடவடிக்கைகளை தினமும் திட்டமிட்டு நிறைவேற்றல்.
- 4.சோம்பலை அகற்றி உற்சாகத்தை ஏற்படுத்தல்.
- 5.ஓய்வு நேரங்களை பயனுள்ள வழிகளில் செலவிடுதல்.

13. மஸ்ஜித்

01. மஸ்ஜிதின் சிறப்புகள்?

- 1.அருள் நிறைந்த இடம். 2.அமைதியும் பக்தியும் பிரவாகிக்கும் இடம்.
- 3.மலக்குகள் சமூகம் தரும் இடம்.

02. மஸ்ஜித் மகிமை பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனம்?

“நிச்சயமாக மஸ்ஜித்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே உள்ளன.” (72:18)

03. மஸ்ஜிதின் மகிமை பற்றிக் கூறும் ஹதீஸ் ஒன்று?

“எவரின் உள்ளம் மஸ்ஜிதுடன் நெருக்கமாக பிணைந்துள்ளதோ அவர் மறுமையில் அர்ஷின் நிழலின் கீழ் இருப்பார்.”

04. மஸ்ஜித்களில் பேணி நடக்க வேண்டிய ஒழுக்கங்கள் எவை?

- 1.தூய்மை பேணல்.
- 2.அமைதி பேணல்.
- 3.நுழையும் போதும் வெளியேறும் போதும் துஆ ஓதுதல்.
- 4.மஸ்ஜிதை தூய்மையாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்திருத்தல்.
- 5.தவறிய்யத்துல் மஸ்ஜித் தொழுகையை தொழுதல்.

05. மஸ்ஜிதுனுள் தடுக்கப்பட்ட அம்சங்கள் எவை?

- 1.சத்தத்தை உயர்த்தி கதைத்தல்.
- 2.சத்தமிட்டுக் குர்ஆன் ஓதுவது.
- 3.தொழுபவருக்கு முன்னால் குறுக்காக செல்வது.
- 4.வியாபாரம் செய்வது.
- 5.காணாமல் போன பொருட்களை அறிவிப்பு செய்வது.

14. இஸ்திஃபார்

பலவீனமாகப் படைக்கப்பட்ட மனிதன் பாவம் செய்யக்கூடியவன் அல்லாஹ் பாவத்திலிருந்து மீட்சி பெற வழிகாட்டலை வழங்கியுள்ளான் இதுவே பாவமன்னிப்பு இஸ்திஃபார் என்போம்.

:- பாவமன்னிப்புத் தேடல் நபிமார்களின் சிறந்த பண்பு.

“எங்களிறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் நீ அருள் புரியாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.”(7:23) (71:28) (60:05)

:- பாவமன்னிப்புக் கோருமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.

“விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.” (24:31) (66:08)

:- பாவமன்னிப்புக் கோருதல் முஃமின்களின் பண்பாகும்.

“தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட எனது அடியார்களே நீங்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றான்.” (39:53)

தௌபா என்றால் ஓர் அடியான் அதுவரை காலமும் வாழ்ந்து வந்த வழிமுறையில் இருந்து திரும்பி புதியதொரு வழிமுறையை நோக்கி மீள்வதையே குறிக்கிறது. நாவு மன்னிப்புக் கேட்க உள்ளம் அதற்காக வருத்தப்பட வேண்டும். உறுப்புகள் பாவங்களை விட வேண்டும் .

> பாவமன்னிப்புக் கோரும் சந்தர்ப்பங்கள்.

- 1.தஹஜ்ஜத் நேரம்.
- 2.வெள்ளிக்கிழமை தினம்.
- 3.அறபாவுடைய தினம்.
- 4.றமழான் மாதம்.

> பாவமன்னிப்புக் கேட்கும் நிபந்தனைகள்.

- 1.செய்த பாவங்களை எண்ணி மனம் வருந்தல்.
- 2.தூய எண்ணத்துடன் பாவமன்னிப்புக் கோரல்.
- 3.குறித்த பாவத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதி கொள்ளுதல்.
4. தான் செய்த பாவத்தை விட்டும் விலகுதல்.
- 5.செய்த பாவம் அடியார்களுடன் சம்மந்தப்பட்டதெனின் அவர்களிடம் மன்னிப்புக் கோரல்.

15. அல்குர்ஆன் அருளப்படல்

01. முதன் முதலாக வஹீ அருளப்பட்ட முறையினைத் தொகுத்து எழுதுக? நபி நாயகம் (ஸல்) அவர்கள் சமூகம் பற்றிக் கவலையடைந்து ஹிராக் குகையில் இருந்த போது இருளை ஊடறுத்து வந்த பேரொளிப் பிளம்பு ஒன்று நபிகளார் அருகில் வந்து 'இக்ரஃ' (ஓதுவீராக) எனக் கூறியது. எனக்கு ஓதத் தெரியாது என நபியவர்கள் கூற மீண்டும் இரு முறை 'இக்ரஃ' (ஓதுவீராக) எனக் கூற எனக்கு ஓதத் தெரியாது என நபிகளார் கூற அவரை கட்டித்தழுவி 'இக்ரஃ' என்றது. இப்போது ஓதத் தெரியாது என்று பதிலளிக்க அவ்வுருவம் தூறா அலக்கின் 5 வசனங்களை ஒதிக்காட்டி ஒதுமாறு கூற நபிகளார் அதனை மனனமிட்டு ஒதிக் காண்பித்தார்கள்.

02. குத்தாபுல் வஹி எனப்படுபவர் யார்?

வஹி எழுதுபவர்கள்.

03. ஹிராக் குகை எங்குள்ளது?

மக்காவிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில்.

04. நபிகளார் முன் ஒளிவடிவில் தோன்றிய உருவம் யார்?

ஜிப்ரீல் (அலை) அவர்கள்.

05. அல்குர்ஆன் எத்தனை வருடங்களாக இறக்கப்பட்டது?

23 வருடங்களாக.

06. அல்குர்ஆன் நபிகளார் காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது?

மனனமிடல், எழுதுதல், எத்திவைத்தல், நடைமுறைப்படுத்தல்.